[1st November 1962

(இ) மேற்படி திட்டத்திற்குக் கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் உத்தேசமுண்டா ?

THE HON. SRI V. RAMAIAH : (a) The Marudayar Reservoir Scheme in Udayarpalayam taluk has been deferred for the present.

(b) Does not arise.

The Krishna-Pennar Project

* 1047 *Q.*—SRI V. SANKARAN : Will the Hon. the Minister for Works be pleased to state—

(*a*) the main outlines of the Krishna-Pennar Project and the benefits to accrue from the same to the Madras and Andhra States; and

(*b*) whether the Government have presented the needs of this State to the Gulhati Commission ?

THE HON. SRI V. RAMAIAH : (*a*) The attention of the hon. Member is invited to the "Report of the Technical Committee for the optimum utilisation of the Krishna and the Godavari waters and connected papers" published by the Planning Commission, Government of India, in 1953, in which the details of the Krishna-Pennar Project are available. The report is kept in the library of the Legislature.

(*b*) Yes, Sir.

திரு. வை. சங்கரன் : நம்முடைய இந்தத் திட்டம் சம்பந்தமாக நம்முடைய தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டதா ? அதை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் என்ன என்ன உதவி அளிக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது ? இதுவரையில் இதுசம்பந்தமாக என்ன என்ன முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன ?

கனம் திரு. வெ. ராமையா : இதைப்பற்றி எந்தச் சந்தர்ப்பத்தில் எவ்வாறு வலியுறுத்திச் சொல்லவேண்டுமோ அவ்வாறு வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

The Parambikulam-Aliyar Project

* 1048 *Q.*—SRI V. SANKARAN : Will the Hon. the Minister for Works be pleased to state the detailed plan, particulars of and benets to accure from the Parambikulam-Aliyar Project ?

THE HON. SRI V. RAMAIAH : The attention of the hon. Member is invited to the statement [a] placed on the Table of the House.

திரு. வை. சங்கரன் : அதனுல் எந்த எந்த ஜில்லாக்களில், எந்த எந்த தாலூகாக்கள் பயன்படும் ? அதில் வரக்கூடிய ரிட்டர்ன் எவ்வளவு சதவிகிதம் இருக்கும் என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. வெ. ராமையா : மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள ஸ்டேட்மெண்டைப் படித்தாலே தெரியும்.

---

a Printed as appendix VII on pages 444–447.